

|  |  |  |  |  |  |
|--|--|--|--|--|--|
|  |  |  |  |  |  |
|--|--|--|--|--|--|

## I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 01:05:00 Hrs

Total Marks : 50

பகுதி-அ

6 x 2 = 12

- 1) பற்றுக் குறிப்பு (Debit Note) என்றால் என்ன?
- 2) வரவுக் குறிப்பு என்றால் என்ன?
- 3) குறிப்பேடு என்றால் என்ன?
- 4) ஐந்து வகை கணக்குகளைக் கூறுக.
- 5) வாரக் கடன் (Bad Debtors) என்றால் என்ன ?
- 6) கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

பகுதி-ஆ

6 x 3 = 18

- 7) எடுப்புகள் (Drawings) என்றால் என்ன ?
- 8) கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன ?
- 9) குறிப்பேட்டின் படிவத்தை விளக்குக.
- 10) குறிப்பேட்டின் நன்மைகளையும், குறைபாடுகளையும் குறிப்பிடுக.
- 11) கணக்கியல் சமன்பாடு முறையில் கணக்குகளின் பற்று, வரவு விதிகளைக் கூறு.
- 12) குறிப்பேட்டின் படிவத்தை விளக்குக.

பகுதி-இ

4 x 5 = 20

- 13) கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் கணக்கின் தன்மையினைக் குறிப்பிட்டு, எதைப் பற்றுவைக்க வேண்டும், எதை வரவு வைக்க வேண்டும் என்பதைக் காட்டுக. அ) வாடகை பெற்றது ஆ) கட்டடம் வாங்கியது இ) இயந்திரம் வாங்கியது ஈ) தள்ளுபடி அளித்தது உ) தள்ளுபடி பெற்றது.
- 14) தேவையெனக் கருதும் இடத்தில் சரியான பதிவுகளைத் தருக.

|                                                     |   |
|-----------------------------------------------------|---|
| அ) தொழிலில் முதல் இட்டது                            |   |
| முதல் க/கு                                          | ப |
| ரொக்கக் க/கு                                        |   |
| ஆ) ரொக்கக் கொள்முதல்                                |   |
| ரொக்கக் க/கு                                        | ப |
| கொள்முதல் க/கு                                      |   |
| இ) எழுத்தர் திரு. கன்னியப்பனுக்கு ஊதியம் வழங்கியது. |   |
| ஊதியம் க/கு                                         | ப |
| கன்னியப்பன் க/கு                                    |   |
| ஈ) ஏற்றிச் செல் செலவிற்கு செலுத்தியது               |   |
| ஏற்றிச் செல் செலவு க/கு                             | ப |
| ரொக்கக் க/கு                                        |   |

- 15) ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.4,50,000 மற்றும் அந்நிறுவனத்தின் புறப் பொருள்களின் மதிப்பு ரூ.2,50,000 எனில் முதலினை கணக்கிடுக.
- 16) கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கி இறுதிச் சமன்பாட்டினை கொண்டு இருப்புநிலைக் குறிப்பை தயாரிக்க.

|                                                         | Rs.      |
|---------------------------------------------------------|----------|
| 1. மகாராசன் தொழில் தொடங்கியது                           | 1,00,000 |
| 2. ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்தது               | 70,000   |
| 3. கடனாக கொள்முதல் செய்தது                              | 80,000   |
| 4. ரொக்கத்திற்கு அறைக்கலன் வாங்கியது                    | 3,000    |
| 5. வாடகை செலுத்தியது                                    | 2,000    |
| 6. ரூ.45,000 அடக்க விலையுள்ள சரக்கினை விற்பனை செய்தது   | 60,000   |
| 7. கடனீந்தோர்களுக்கு செலுத்தியது                        | 20,000   |
| 8. சொந்தப் பயனுக்கு ரொக்கம் எடுத்ததுக் கொண்டது          | 10,000   |
| 9. ஊதியம் வழங்கியது                                     | 5,000    |
| 10. ரூ.60,000 மதிப்புள்ள சரக்கினை கடனாக விற்பனை செய்தது | 80,000   |

\*\*\*\*\*